

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

சாவகச்சேரி நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானச் செலவினக் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளுக்கான தகவல்களை உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் உள்ளடங்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் நகர சபை சட்டத்தின் (255 ஆம் அத்தியாயம்) 181(1) ஆம் பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு சாவகச்சேரி நகர சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சலானது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நகர சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் நகர சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுத்துவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத்தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நகர சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள்

மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நகர சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நகர சபை செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் நகர சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் ஒத்திருக்கின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் எனது அறிக்கையின் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்ட நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதியின் இரண்டாம் கட்ட வேலைகளின் கூட்டுமொத்தம் ரூபா 11,406,762 நிதிக்கூற்றுக்களில் ரூபா 9,306,216 தொகையாக காட்டப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டு நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது	நிதிக்கூற்றுக்கள் சீராக தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் பூர்த்தியாக்கப்பட்ட ரூபா 33,550,333 பெறுமதியான 03 மூலதன வேலைகள் மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	-மேற்படி-	கணக்குகள் சரியாக தயாரிக்கப்படுதல் வேண்டும்.
(இ) வேலைகள் பூர்த்தியாக்கப்படாத 10 நிர்மாண வேலைகளுக்குரிய ரூபா 21,646,522 தொகையான மதிப்பீட்டுக் கிரயம் கடன்கொடுத்தோராக கணக்கீடு செய்யப்பட்டிருந்தன.	கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு இந்நிலுவைகள் சீர்செய்யப்படும்	-மேற்படி-

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
03 விடயங்கள் தொடர்பில் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீதிகளுக்கும் மற்றும் பதிவேடுகளிலுள்ள நேரொத்த மீதிகளுக்குமிடையே ரூபா 4,285,614 வேறுபாடொன்று காணப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டு நிதிக்கூற்றுக்களில் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	நிதிக்கூற்றுக்களின் மீதிகள் உரிய மூல ஆவணங்களுடன் இணக்கம் செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்களுடனான இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) நகர சபை கட்டளை சட்டத்தின் அத்தியாயம் 255 இன் பிரிவு 160 (1)	மீளாய்வாண்டில் சபையினால் ஆதனவரி அறவிடப்பட்டிருக்க வேண்டிய 11,527 ஆதனங்களில் 3,034 ஆதனங்களிற்கு K படிவம் விநியோகிக்கப்பட்டிருக்க வில்லை.	ஆதனங்களின் உரிமையாளர்கள் வெளிநாடுகளிலும் வேறு பிரதேசங்களிலும் வசிப்பதால் அந்த படிவங்களை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.	சட்ட ஏற்பாடுகளிற்கமை ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
(ஆ) 1971 இன் 48 ஆம் இலக்க உள்நூராட்சி நிறுவனங்கள் தொடர்பான விசேட ஏற்பாடு	ஆதனவரி அறவிடுவதற்காக நகர அதிகார எல்லையிலுள்ள அசையாத ஆதனங்களை 05 வருடங்களுக்கு ஒரு தடவை மதிப்பீடு செய்ய வேண்டியிருந்தும் 2013 ஆம் ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட 11,527 எண்ணிக்கையிலான மொத்த ஆதனங்களினை அடிப்படையாகக் கொண்டு ஆதனவரி அறவீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.	ஆதனங்களை மீள்மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படு கின்றன.	சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் 05 வருடத்திற்கு ஒருமுறை மதிப்பிடப்பட்டு வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
(இ) நகர அபிவிருத்தி அதிகார சபையின் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமான பத்திரிகை 2021	குடிபுகு சான்றிதழ் பெறப்படாத 265 கட்டிடங்களுக்கு கால நீடிப்பு கட்டணம் ரூபா 1,100,000 அறவிடுவதற்கு	குடிபுகு சான்றிதழ் பெறப்படாத கட்டிடங்களுக்கு கால நீடிப்பு கட்டணம்	சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், கால நீடிப்பு கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கை

பூலை 08 ஆந்
திகதிய 2235 / 54
ஆம் இலக்கத்தின்
பகுதி I இன்
11ஆவது விடயம்

நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அறவிடுவதற்கு
நடவடிக்கை
மேற்கொள்ளப்படு
கின்றது.

எடுக்கப்படுதல்
வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 86,004,086 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 76,124,474 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபையினால் சமர்ப்பித்த தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	7,200,000	19,445,891	7,603,668	11,842,223	7,430,000	22,068,159	9,056,496	13,011,663
(ii) வாடகை	31,985,400	33,491,969	32,692,189	799,780	25,164,600	39,285,394	38,385,545	899,849
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	1,021,500	1,424,745	1,424,745	0	984,500	1,048,528	1,048,528	
(iv) ஏனைய வருமானம்	47,033,500	46,539,197	46,488,464	50,733	30,607,500	64,027,063	45,635,161	18,391,902
கூட்டுத்தொகை	87,240,400	100,901,802	88,209,066	12,692,736	64,186,600	126,429,144	94,125,730	32,303,414

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டின் இறுதி திகதியில் உள்ளவாறு 6,008 ஆதனங்களுக்கு நிலுவை வீதவரி மீதி ரூபா 10,229,606 ஆக இருந்ததுடன் அதில் 10 ஆண்டை விஞ்சிய 1,805 ஆதனங்களில் ரூபா 5,029,388 ஆன வீதவரி பழைய நிலுவை மீதியொன்றும்

சபையின் கருத்துரை

நிலுவைகளை அறவிடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

பரிந்துரை

நிலுவை வருமானங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

காணப்பட்டிருந்ததுடன் 07 இன் வாடகை நிலுவை கூட்டுமொத்தம் ரூபா 306,304 ஆனது 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையானது ஆகும். அத்துடன், ரூபா 3,866,215 ஆன கிடைக்கப்பெற வேண்டிய முத்திரைக் கட்டணம் மீதி 14 வருடத்திற்கு மேற்பட்டதானதாகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) மீளாய்வாண்டில் நிலையான வைப்பிலுள்ள ரூபா 87,000,000 மீதியினை பயன்படுத்தி பொதுப்பயன்பாட்டுச் சேவைகளுக்குரிய அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுத்தாமல் வங்கியில் வட்டி வருமானம் உழைக்கும் நோக்குடன் நிலையான வைப்புக்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.	உரிய அனுமதி பெறப்பட்டு அபிவிருத்தி வேலைகள் நடைமுறைப்படுத்தப்படும்.	பொதுப்பயன்பாட்டுச் சேவைகளுக்குரிய அபிவிருத்தி வேலைகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டுகளில் சபையின் அபிவிருத்தி நிதியினைப் பயன்படுத்தி மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ரூபா 31,564,203 கூட்டுமொத்த தொகைக்கு மதிப்பீடு செய்யப்பட்டிருந்த 08 மூலதன வேலைகள் மீளாய்வாண்டின் இறுதி வரைக்கும் மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	வேலைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	திட்டமிடப்பட்ட வேலைகளினை உரிய காலத்தில் மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) சபைக்கு சொந்தமான 02 கடைகளினை குத்தகைக்கு வழங்காமையினால் ரூபா 3,056,000 ஆன வருமான இழப்பொன்று ஏற்பட்டிருந்தது.	சபையினால் கேள்வி கோரப்பட்ட போதிலும் பெற்றுக்கொள்வதற்கு எவரும் முன்வரவில்லை.	குத்தகைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஈ) கூட்டுமொத்தம் ரூபா 34,071,000 ஆன 38 மீளளிக்கப்படாத கேள்வி வைப்புக்களினை வருமானமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஒப்பந்தத்திற்கு மாறாக செயற்பட்டமையில் வருமானமாக மாற்ற முடியவில்லை	சபையின் வருமானமாக பேண நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
1915 இன் 15 ஆம் இலக்க வீடமைப்பு மற்றும் நகர மேம்பாட்டுக்கான	குடிபுகு சான்றிதழினை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.	குடிபுகு இயைபுச் சான்றிதழ் வழங்குவதற்கு

கட்டளைச் சட்டத்தின் பிரிவு 15(1) இன் பிரகாரம், சட்டத்தின் விதிமுறைகளுக்கேற்ப கட்டிடமானது கட்டப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்தி குடிபுகு இயைபுச் சான்றிதழ் (COC) வழங்கப்பட வேண்டியிருந்தும் மீளாய்வாண்டின் இறுதி வரைக்கும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்ட 265 அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களிற்கு குடிபுகு இயைபுச் சான்றிதழ் வழங்கப்படாமல் காணப்பட்டிருந்தன.

நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) பழுதடைந்த நிலையில் காணப்படும் 02 வாகனங்கள் 01 தொடக்கம் 05 வருடங்களாக திருத்தம் செய்து மீளப்பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.	திருத்தம் செய்து மீள பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
(ஆ) சபையின் பொதுக்களஞ்சிய இருப்பில் ரூபா 7,907,786 பெறுமதியான 114 எண்ணிக்கையான அலவாங்கு, மண்வெட்டி, மின்சார மோட்டார் மற்றும் தண்ணீரத் தாங்கிகள் களஞ்சிய இருப்பு அட்டவணையில் காட்டப்பட்டிருந்தும் அவை பௌதீக ரீதியாக காணப்பட்டிருக்கவில்லை.	தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.	குறித்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) கூட்டுமொத்தம் ரூபா 72,150,000 ஆன 06 எண்ணிக்கையான காணிகள் மற்றும் 29 எண்ணிக்கையான கிணறுகள் நிதிக்கூற்றுக்களில் நிலையான சொத்துக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் அவை சபைக்கு உரித்தற்றுக் காணப்பட்டன.	சபைக்கு உரித்தாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	சொத்துக்களின் உரிமைகள் தீர்க்கப்படுதல் வேண்டும்.
(ஈ) 2015 திசம்பர் 30 ஆந் திகதிய 2016/01 ஆம் இலக்க நிதி ஆணைக்குழு சுற்றறிக்கையின் 1.1 ஆம் பந்தி இற்கு முரணாக சபைக்குரித்தற்ற ஆதனங்களில் உள்ள கட்டிடங்கள் 08 இற்கு ரூபா 7,270,377 கிரயத்தில் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.	காணி உறுதிகள் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	சுற்றறிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 ஒப்பந்த நிருவாகத்திலுள்ள குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பெறுகை வழிகாட்டு நெறியின் 5.4.12 பிரிவின் பிரகாரம் பெறுமதி சேர் வரிக் கொடுப்பனவினைச் செய்த பின்னர், அத்தகைய கொடுப்பனவுகள் பற்றிய விபரங்கள் அடுத்துவரும் மாதத்தின் 15 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கான ஒரு பிரதியுடன் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் தலைமையதிபதிக்கு அறிவிக்கப்படல் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தும் மீளாய்வாண்டில் ரூபா 9,060,292 பெறுமதியான 96 எண்ணிக்கையான பெறுமதி சேர் வரிக் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருந்தும் அவை தொடர்பான விபரங்கள் உரிய தரப்பினர்களுக்கு சபையினால் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்வரும் காலங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	பெறுகை வழிகாட்டு நெறியின் பிரகாரம், நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

4. கணக்களிதன்மையும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் செலவீனம் உள்ளவாறான வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 05 வருமான விடயங்களில் 15 சதவீதம் முதல் 41 சதவீதம் வரையிலும் 05 செலவின விடயங்களில் 12 சதவீதம் முதல் 86 சதவீதம் வரையும் விலகல்களும் ஒரு மூலதனச் செலவின விடயத்தில் 31 சதவீதமான விலகல் இருந்ததாலும் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	எதிர்பாராத விதமாக வருமானங்கள் கிடைக்கப்பெற்றதனாலும் செலவுகள் அதிகரித்தமையும் வேறுபாட்டுக்கு காரணமாக அமைகின்றன.	தேவைப்பாடுகள் இணங்கானப்பட்டு கவனத்துடன் பாதீடுகள் தயாரிக்கப்படல் வேண்டும்.

4.2 சுற்றாடல் சிக்கல்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 1988 இன் 56 ஆம் இலக்க மற்றும் 2000 இன் 53 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தம் செய்யப்பட்ட 1980 இன் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் மற்றும் அதன் கீழ் அமுலாகும் பிரமாணங்களுக்கிணங்க அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளாமல் வணிக செயற்பாடுகளிலீடுபட்டிருந்த 56 தொழில் நிலையங்களுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தன.	திருப்திகர அறிக்கை பெறப்பட்டதன் பின்னர் இவர்களுக்கான சுற்றாடல் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.	தேசிய சுற்றாடல் மற்றும் அதன் கீழ் அமுலாகும் பிரமாணங்களுக்கிணங்க அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2016 ஆம் ஆண்டில் பிலிசறு திட்டத்தில் கீழ் சேதனப்பசளை உற்பத்திக்காக ரூபா 4.69 மில்லியன் செலவில் தளம் மற்றும் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற குப்பைகளை அரியும் இயந்திரம் என்பன பயன்பாடின்றி சேதமடைந்து காணப்பட்டிருந்தது. அத்துடன் சேகரிக்கும் கழிவுப் பொருட்களினை உக்கக்கூடிய உக்காத கழிவுகளாக வேறுபடுத்தாமல் முறையற்ற விதத்தில் திண்மக்கழிவு நிலையத்தில் கொட்டப்பட்டிருந்தன.	நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	சேதனப் பசளை உற்பத்திக்கு கவனம் செலுத்த வேண்டும்.
(இ) திண்மக்கழிவுகளை அகற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த பிரதேசத்தில் நுளம்புகள் பரவுவதனை தடுப்பதற்காக கொசு எண்ணெய் அடித்தல் மற்றும் தூர்நாற்றத்தை தடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் கடந்த 03 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.	சூழல் நட்பு வகையில் கழிவுகள் அகற்றப்பட வேண்டும்.